

# மரக்கறி தோசை

## தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு	- 1 ஆழாக்கு (200 மி.லி.)
கடலைப் பருப்பு	- 1/2 ஆழாக்கு (100 மி.லி.)
பாசிப்பயறு	- 1/4 ஆழாக்கு (50 மி.லி.)
பச்சரிசி	- 1/4 ஆழாக்கு (50 மி.லி.)
மிளகாய் வற்றல்	- 8
சோம்பு	- 1 தேக்கரண்டி
பெருங்காயம்	- 1 துண்டு
சின்ன வெங்காயம்	- 1/4 கிலோ

## செய்முறை

பருப்பு வகைகளைக் கலந்து ஒன்றாகவும், அரிசியைத் தனியாகவும் களைந்து ஊற வைக்கவும். பருப்பு வகைகளைச் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரிசியை மெலிதாக அரைத்து, அரைத்த பருப்புடன் கலந்து கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக் கலந்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் சின்ன தோசைகளாக ஊற்றி திருப்பிப்போட்டு சிவந்தபின் எடுக்கவும்.